

சாமர்

சாமர் எனும் இனத்தவர் கிட்டத்தட்ட 60000 முதல் 70000 வரை உள்ளனர். ஸ்வீடனில் சுமார் 17000 சாமரும் பின்லாந்தில் சுமார் 7500 சாமரும் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 2000 சாமரும் வசிக்கின்றனர். நோர்வேயில் சுமார் 40000 சாம இனத்தவர் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் வடக்கேயுள்ள சால்ட்பியல் எனும் இடத்திலும் மற்றும் ஒஸ்லோ போன்ற பெரிய நகரங்களில் வாழ்கின்றனர்.

பழங்குடி மக்கள் சாமர்
பழங்குடி மக்கள் சாமர் . இதன் கருத்து என்னவென்றால் இந்தப் பழங்குடி மக்கள் நோர்வேயிலுள்ள வடக்குப் பகுதிகளான நோர்வே பின்லாந்து ஈவீடன் மற்றும் ரஷ்யாவிலும் மிக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். நாடுகளுக்கு இடையே எல்லைகள் அமைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் அங்கு வாழ்ந்தனர். பூர்வீக மக்கள் பெரும்பாலும் தங்களுக்கென கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். அக்

கலாச்சாரமானது அவர்கள் வாழும் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. உலகில் பல பழங்குடி மக்கள் உள்ளனர். உதாரணமாக குருடித்தான் ஈரான் ஈராக் சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.

மரை ஓட்டப் பந்தயம்
மரை ஓட்டப் பந்தயம் என்பது சாமர் இனத்தவரிடையே மரைகளை வைத்திருப்பவர்களுக்கிடையிலான மிகவும் பிரபலமான விளையாட்டாகும். சில போட்டிகளில் விளையாட்டு வீரர் தனது கால்களில் பனிச்சறுக்கும் காலணி போட்டுக் கொண்டு மரையைக் கயிறுகளில் பிணைத்து ஓடுவர். சில விளையாட்டு வீரர்கள் மரையில் பின்னே வண்டில் போல கட்டி அதன் மேல் அமர்ந்து ஓடுவர்.

விரைவாக ஓடக்கூடிய மரையானது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறது.

மரை ஓட்டப் போட்டியில் சிறந்த
வீரர்களை தேர்ந்தெடுக்கும்
போட்டியானது நோர்வே
ரீதியாகவும் வடதுருவ நாடுகளுக்கு
இடையிலேயும் ஏற்பாடு
செய்யப்படுகின்றது.



Reinkappkjøring. Foto: V. Belov, Shutterstock

சாமரின் தேசிய தினம்
சாமரின் தேசிய தினம் பிப்ரவரி 6 ந்
திகதியாகும். நோர்வே ,சுவீடன்,
பின்லாந்து ரஷ்யாவில் உள்ள
அனைத்து சாமருக்கும் இத் தேசிய
தினம் பொதுவானதாகும்.
இந்நாளானது 6 பிப்ரவரி 1917 அன்று
முதன் முறையாக துரண்கையம்
என்ற இடத்தில் நடைபெற்றதை
முன்னிட்டு கொண்டாடுப்படுகிறது.
அத்தோடு நோர்வே மற்றும்
சுவீடனிலுள்ள சாமர் ஒன்றாக
இணைந்து தமது பொவான
நடைமுறைகளைப் பற்றிக்
கலந்துரையாடினர்.



Samisk kvinne har pyntet seg og kjører snøskuter.
Kanskje hun skal feire nasjonaldagen? Foto: V.Belov,
Shutterstock

சாமருடைய தேசிய தினம்
நோர்வேயில் அதிகாரப்பூர்வமாகக்
கொடியேற்றிக்
கொண்டாடப்படுவதுடன்
நோர்வேயின் தேசியக் கொடியுடன்
சாமருடைய கொடியும் ஏற்றிக்
கொண்டாடப்படுகிறது. இந்த நாள்
நோர்வேயில் பல இடங்களில்
கொண்டாடப்படுகிறது. துரம்சோ
எனும் இடத்தில் சாமர்கள் ஒரு
வாரம் முழுவதும் பலவிதமான
கலை நிகழ்வுகளுடன் மரை ஓட்டப்
பந்தயங்களும் நடாத்தவர்.
சாமருடைய தேசிய கீதம் “ சாமி
சோகா லாவ்லா” இதனுடைய
கருத்து சாம மக்களின் பாடல்
சாமருடைய தேசிய நாளில்
வாழ்த்துக் கூறுவதற்காக "லிஹ்கு

பெவ்வின்!" எனக் கூறுவர். இதன் பொருள் "நாள் வாழ்த்துக்கள்!"

சாமருடைய கொடி
சாமருடைய கொடியானது
நோர்வே சுவீடன் பின்லாந்து
மற்றும் ரஷ்யாவில் வசிக்கும்
அனைத்து சாமருக்கும்
பொதுவானது.



Det samiske flagget. Illustrasjon: The hornbill Studio, Shutterstock

கொடியில் குறிக்கப்பட்டிருக்கும் சின்னமானது சாமருடைய நாட்டுப்புறக் கவிதைகளிலிருந்து தருவிக்கப்பட்டது. அத்துடன் சாம இனத்தவர் தம்மை சூரியனின் மகன்களாகவும் மகள்களாகவும் சித்தரிக்கின்றனர். கொடியில் உள்ள வட்டம் சூரியனையும் சந்திரனையும் குறிக்கிறது.

சாமர் கொடியைப் பயன்படுத்துவது குறித்து சாமருடைய பாராளுமன்றமே முடிவு செய்கிறது. பிப்ரவரி 6 அன்று நாங்கள் சொல்கிறோம்: "லிஹ்கு

பெய்வின்!" இதன் பொருள்: "இனிய நாள் வாழ்த்துக்கள்!"

சாம மொழிகள்
சாமமொழி என்பது ஒரு தனி மொழி அல்ல பதினொரு வெவ்வேறு மொழிகளைக் கொண்ட ஒரு கூட்டு மொழியாகும். சாம மொழியானது பின்லாந்து மொழி எஸ்டோனியன் மொழி மற்றும் ஹங்கேரிய மொழியுடன் தொடர்புடையது.

வடதுருவப் பகுதியில் வசிப்பவர்களே பெரும் சாமமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நோர்வே சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் வடசாமிய மொழியைப் பயன்படுத்துகிறார்கள். தென் சாமமொழியானது இன்று பல குடும்பங்களில் அன்றாட மொழியாக பயன்படுத்துவதில்லை. லூலசாம மொழியானது ஓரளவு சிறந்தது. ஏனென்றால் வீட்டிலும் பள்ளியிலும் லூல சாம மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.

"புரேஸ" என்றால் வடசாம மொழியில் வணக்கம் எனப் பொருள்படும்.

Samene – Tamil

“லவ்வோ மற்றும் ஸ்லெட்ஜ்” என்ற
சொற்கள் நோர்வேஜிய
மொழியிலும் பயன்படுத்துகிறது.



Lavvo. Foto: V. Belov, Shutterstock

